



CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY  
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,  
Chennai - 600 008  
Phone : 28414855 Fax: 91-044-28548416  
E-mail: [mcmda@tn.gov.in](mailto:mcmda@tn.gov.in) Website: [www.cmdachennai.gov.in](http://www.cmdachennai.gov.in)

Letter No. PP/NHRB/C/ 005/2022

Dated: 16.05.2022

To

**The Principal Chief Engineer**  
Greater Chennai Corporation  
Rippon Building  
Chennai - 600 003.

Sir,

Sub: CMDA - APU - (B Channel - Central Division) - Planning Permission for the proposed construction of Stilt floor + 4 floors. Residential building with 12 dwelling units with availing Premium FSI at Old Door No.14, New Door No.22, United Colony 3<sup>rd</sup> Main Road, United India Colony, Kodambakkam, Chennai comprised in Old S.No. 79 part, T.S.No. 79/2, Block No.44 of Puliur Village, within the limit of Greater Chennai Corporation - Approved and forwarded to Local Body for issue of Building Permit - Regarding.

- Ref: 1. Planning Permission Application received in SBC No. CMDA/PP/NHRB/C/005/2022, dated 05.01.2022.  
2. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012.  
3. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.  
4. Govt. letter No.6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.  
5. G.O.MS.No.18, Municipal Administration & Water Supply (MA-1) Dept. dated 04.02.2019.  
6. Office Order 7/2019 dated 12.03.2019.  
7. WP (MD) No.8948 of 2019 & WMP (MD) Nos.6912 & 6913 /2019 dated 12.04.2019.  
8. DC and other charges sent to the applicant in this office Online letter even No. dated 29.04.2022.  
9. Applicant's letter dated 11.05.2022.

\*\*\*\*\*

The Planning Permission Application for the proposed construction of Stilt floor + 4 floors, Residential building with 12 dwelling units with availing Premium FSI at Old Door No.14, New Door No.22, United Colony 3<sup>rd</sup> Main Road, United India Colony, Kodambakkam, Chennai comprised in Old S.No. 79 part, T.S.No. 79/2, Block No.44 of Puliur Village, within the limit of Greater Chennai Corporation received in the reference 1<sup>st</sup> cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 8<sup>th</sup> cited.

K. Gayal N.B. [Signature] J. K. [Signature] K. [Signature] K. [Signature]  
A. [Signature] J. [Signature] K. [Signature] M. [Signature]  
M. [Signature]

997

2. The applicant has remitted the following charges in the reference 9<sup>th</sup> cited.

Sl. No	Charges / Fees / Deposits	Total Amount	Receipt No & date
i)	Development charges	Rs. 14,500/-	CMDA/PP/Ch/7397/ 2022 Dated 09.05.2022
ii)	Scrutiny fee	Rs. 1,000/-	
iii)	Security Deposit for Display Board	Rs.10,000/-	
iv)	CMWSSB	Rs.2,68,000/-	
v)	Infrastructure & Amenities charges	Rs. 3,49,000 -	
vi)	Security Deposit for Building	Rs.2,31,000/-	
vii)	Premium FSI Charges	Rs.16,40,000/-	

3. Two copies of approved Plans are Numbered as **PP / NHRB / 135 / 2022** dated **16.05.2022** in **Planning Permit No. 14812** are sent herewith. The **Planning Permit** is valid for the period from **16.05.2022** to **15.05.2030**.

4. The Local Body is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.

5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.

6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect.

H. Gayal

However, it is the sole responsibility of the applicant developer Power Agent and the Structural Engineers / License Surveyor / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.

7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA ) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he /she /they shall have to prove it before the appropriate competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.

9. The applicant is requested to intimate the Enforcement cell, CMDA at all the stages of construction of building viz, namely (i) Commencement of Construction, (ii) Plinth level and (iii) Last storey and apply for Completion Certificate along with the order of continuance accorded for difference stages by CMDA.

10. This Planning Permission is not final. The applicant has to approach the Principal Chief Engineer, Greater Chennai Corporation for issue of Building Permit under the Local Body Act.

11. Applicant shall not commence construction without building approval from the Local Body concerned.

K. Gayal

12. Further, the Planning Permission issued under the TNCD&BR, 2019 is subject to outcome of the Honorable High Court Order in the reference 7<sup>th</sup> cited.

Yours faithfully,

For Senior Planner  
Area Plans Unit

16/5/2022

- Encl:** 1. Two copies of approved Plans  
2. Two copies of Planning Permit

**Copy to:**

1. Tmt.K.Gayathri,  
Rep. by its GPA Thiru.S.Giriraj & 8 others,  
Door No.2046, Appaswamy Banyan House,  
Hudco Colony,  
Alandur,  
Chennai - 600 016.
2. **The Member  
Appropriate Authority**  
108. Uthamar Gandhi Salai  
Nungambakkam, Chennai - 600 034.
3. **The Chief Engineer  
CMWSSB,**  
No.1, Pumping Station Road,  
Chintadripet, Chennai - 600 002.
4. **The Commissioner of Income Tax**  
No.108, Mahatma Gandhi Road  
Nungambakkam, Chennai - 600 034.
5. **The Deputy Planner**  
Enforcement Cell (Central)  
CMDA, Chennai - 600 008.
6. **The Chairperson,**  
TNRERA  
Door No.1A, 1st Floor,  
Gandhi Irwin Bridge Road,  
Egmore, Chennai - 600008

K. Gayal

Chennai Metropolitan Development Authority  
PLANNING PERMIT  
(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT No.

14812

Date of Permit 16/05/2022

PP/NHRB/135/2022

File No PP/NHRB/C/005/2022

Tmt. K. Gayathri  
GPA for Giriraj & Bothers  
Door No. 2046,  
Appaswamy Banya  
House, Huda Colony,  
Alandur, Chennai - 76

Name of Applicant with Address

Date of Application 05/01/2022

Nature of Development : Layout/Sub-division of Land/Building construction/  
Charge in use of Land/Building

Proposed  
Skill + 4 floors Residential building with

Site Address 12 dwelling units with availing Pre-Post  
at Old Door No. 14, New Door No. 22,

Division No. United colony 3rd Main Road, United Indro  
Colony, Kodambakkam Chennai comprised to  
Old S. No. 79 part T.S. No. 79/2, Block No. 44 of  
Puliyur village within Greater Chennai Corporation  
CUDX/PP/CH/7397/2022 Limit  
Date 05/05/2022

Development Charge paid Rs. 14,500/- Challan No. .... Date .....

PERMISSION is granted to the layout/sub-division of land/building construction/change in use of land/building according to the authorised copy of the plan attached hereto and subject to the condition overleaf.

3. The permit expires on 15/05/2030 the building construction work should be completed as per plan before the expiry date. If it is not possible to Complete the construction, request for renewing the planning permit should be submitted to Chennai Metropolitan Development Authority before the expiry date. If it is not renewed before the said date fresh Planning Permission application/has to be submitted for continuing the construction work when the Development Control Rules that may be currently in force at that time will be applicable. If the construction already put up is in deviation to the approved plan and in violation of rules. Planning permit will not be renewed.

For MEMBER SECRETARY  
13/05/2022

K. Gani

2002/800/2

## CONDITIONS

- e: 1. According to Section 79 of the T. & C. P. Act 1971 (Act 35 of 1972) as amended by Act 22 of 1974 any person aggrieved by any decision or order of the Planning Authority Under section 49 or sub section (1) of section 54 may appeal to the Government within Two months from the date on which the decision or order was communicated
2. The Member Secretary, Chennai Metropolitan Development Authority reserves the right to revoke or modify the planning permission in the event of planning permit having been granted based either on wrong information furnished by the applicant or by misrepresentation of the facts or by any lapse of procedural formalities to be followed or permit having been obtained by any fraudulent manner.
- 2002/800/2



பெருநகர சென்னை மாநகராட்சி  
Greater Chennai Corporation

நகரமைப்பு பிரிவு

Town Planning Section-Works

கட்டிட அனுமதி

Building Permission

(1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவின் படி)

(1919 MCMC Act Section 238)

கட்டிட அனுமதி எண்/ Building Plan No		திட்ட அனுமதி எண்/Plan Submission No	
CEBA/WDCN10/00276/2022		PP/NHRB/C/005/2022 - 16/05/2022	
மண்டலம் / Zone	கோட்டம் / Ward	அனுமதி நாள் / Approval Date	மனுபெறப்பட்ட நாள்/ Application Date
N10	N134	30/08/2022	11/07/2022
மனுதாரரின் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி / Applicant name & address		K.GAYATHRI REP. BY ITS GPA-THIRU.S.GIRIRAJ & OTHERS, DOOR No:2046, APPASWAMY BANYAN HOUSE,HUDCO COLONY, ALANDUR, CHENNAI-600016.	
சேவைத் தன்மை / Service Type		Building Permit for CMDA Approved Plan	
மனை அமைவிடம் / Plot address		Door No:OLD:14, NEW:22,Block No:44,Plot No:14, Survey No:T.S.No:79/2, United India Colony Iii Main Road(M to N132),United India Colony,Kodambakkam,Puliyur, Chennai, 600024	
Building License Fees		106800	
Road cut charges - CMWSSB SEWERAGE		29600	
Road cut charges - CMWSSB, WATER		22200	
Road cut charges - TNEB		22200	
Scrutiny Fees		600	
Workers Welfare Board		154800	
மொத்தக் கட்டணம்/ Total (In Rs.)		336200	

Amount (in words): Rupees Three Lakh Thirty Six Thousands Two Hundred Only

Payment Details:

DD Number: 670717

Amount 336200  
(In Rs.):

Date: 29/07/2022

Bank: KARUR VYSYA BANK

பின் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்பளிக்கப்பட்ட வரைபட நகலின்படி அனுமதி

Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy.



Digitally Signed by K  
Sundararajan  
Date: 30-Aug-2022 (14:51:28)

Executive Engineer (T.P.)

அனுமதி கால முடிவு 29/08/2027  
Permit Valid upto 29/08/2027

K. S. S.

1. 1919 வருடத்திய சென்னை மாநகராட்சி சட்டம், பிரிவு 107 மற்றும் 243 ன் படி இக்கட்டி. அனுமதி போரில் கட்டிடம் கட்டப்பட்டாலோ அல்லது கட்டிடம் முடிவற்றோ கட்டிட உரிமையாளர், கட்டிடம் முடிவற்ற 15 நாட்களுக்குள் அல்லது குடிசைக்குள் நான். இதில் எது முன்கூட்டி வருகிறதோ, அதற்கு முன் சென்னை மாநகராட்சி ஆணையாளருக்கு தெரிவித்துவிட வேண்டும். 50 க்கு மிகாமல். அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
2. இந்த சட்டம் தொடங்கிய நாளிலிருந்து சென்னை மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து சான்றிதழ் பெறாமல் உள்ள கட்டிடங்கள் கட்டிடங்களுக்கு கு. 100 ற்கு மேற்பட்டு வருவது மதிப்பீடு செய்த கட்டிடங்களுக்கும் போதிய பாதுகாக்கப்பட்ட குடிநீரும், கழிவு நீர் வசதிகளும் செய்து தருவது சட்டத்திற்கு உட்பட்டது ஆகாது என அறிவிக்கப்படுகிறது.
3. தண்ணீரை பயன்படுத்தி தயார் செய்யும் கழிப்பிடங்களை அமைப்பது நகரத்தின் சுகாதார நலன் கருதி அடிப்படையில் தேவையானதும் மிக முக்கியமானதும் என ஆணையாளர் கருதுவதால் ஒவ்வொரு வீட்டிலும் அவை அமைக்கப்பட வேண்டுமென வற்புறுத்தப்படுகிறது. தண்ணீரைப் பயன்படுத்தி தயார் செய்யும் கழிப்பிடத்துடன் நச்சுத்தடை மலக்குழி அமைந்த வரையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதென கருதி, கழிப்பிடம் மலக்குழியுடன் மற்றும் நீர் குழாயுடன் இணைக்க பாடவிட்டால், ஆணையாளர், சென்னை மாநகராட்சி சட்டம் 1919 ன் பிரிவு 186 படி அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் உரிமைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என அறிவிக்கப்படுகிறது.
4. அடித்தள மட்டம் கட்டிடத்தின் எல்லை எட்டியுள்ள சாலை அல்லது தெருவின் மையப் பகுதியிலிருந்து 0.91 மீட்டர் உயர்த்தப்பட வேண்டும் சான்று அளிக்கப்பட்ட இடத்திற்கு அப்பால் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறும் பக்கத்து வீட்டின் எல்லைக்கு அப்பாலும் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரத்தடுப்புடைய, ஈரம் ஊடுருவ முடியாத தரை அமைக்கப்பட வேண்டும் கதவு மற்றும் சன்னல்கள் பொது இடத்தின் எல்லைகளை கடந்து ஆக்கிரமிப்பு செய்ய ஏதுவாக வெளிப்படக்கூடாது. பூப்படிக்கட்டுகள் விண்ணப்பதாரரின் எல்லைக்குள் அமைய வேண்டும் கட்டிடம் பணிகள் நடக்கும் காலங்களில் மாநகராட்சி அலுவலர்களும் அதிகாரிகளும், பார்வையிட வாய்ப்பு உள்ளதால் மனையில் ஒப்புதல் பெற்ற வரைபடத்தின் நகலை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். உதவி செயற் பொறியாளர் மற்றும் சார்நிலை அலுவலர்கள் வரைபடம் கேட்கும்போது காண்பிக்கப்பட வேண்டும்.
5. 1.2 மீட்டர் நீளம் மற்றும் 0.60 மீட்டர் குறைந்தபட்ச அகலமுள்ள பவகையில் திட்ட அனுமதி எண், நாள் அனுமதிக்கப்பட்ட தளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நன்றாக தெரியும்படி மனையில் வைக்கப்படவேண்டும்.
6. கட்டிட அனுமதி வழங்கப்பட்ட பிறகு கட்டப்படும் கட்டுமானங்கள், ஒப்பளிக்கப்பட்ட வரைபடங்களிலிருந்து மாறுபடுமானால் உங்களால் செலுத்தப்பட்ட பிணைவைப்புத்தொகை திரும்பத்தரப்பட மாட்டாது.
7. கட்டப்படும் கட்டிடத்தின் தரம் IS 486 IS 875. IS 1893 ஆகிய இந்தியகட்டிட தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும் மற்றும் கட்டிட வரைபட அனுமதியின் போது கொடுக்கப்பட்ட டிசைன் வரைபடத்தில் காட்டியபடி எஞ்சு கம்பிகள், காங்கிரீட் ஆகியவை கொண்டு கட்டிடம் கட்டப்பட வேண்டும்.
8. மழைநீர் சேமிப்பு அமைப்புகள் வரைபடத்தில் காட்டியபடி அமைக்கப்படவிட்டால் கட்டிட வரைபடத்திலிருந்து மாறுபட்ட கட்டிடமாக கருதப்பட்டு விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
9. கட்டிட அனுமதி மனுதாரர் தனது மனுவில் கொடுத்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது நடைமுறை வழக்கத்திற்கு மாறானது மற்றும் மோசடியான வழிமுறை ஆகியவற்றின் போரில் அளிக்கப்பட்டதாக இருந்தால் கட்டிட அனுமதியை மாற்றவோ முழுமையாக திரும்பப் பெறவோ, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 (CCMC Act 1919) பிரிவு 365(4) ன் படி நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையருக்கு முழு அதிகாரம் உண்டு.
10. பெருநகர சென்னை மாநகராட்சியால் சட்ட பூர்வமாக திட்ட அனுமதி கட்டிட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயரில் நில உரிமையினை உறுதிப்படுத்தவில்லை. திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தின் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரயப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா தானப்பத்திரம் பொது அதிகாரப் பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று பார்ப்பது இல்லை. சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும் விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்மேல் வேறு யாரும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி பொருத்தமான அமைப்பு அல்ல.
11. மனுதாரர் இந்த கட்டிட அனுமதியில் குறிப்பிட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவது தொடர்பான பதிவு சான்றிதழ் கட்டாயமாக இயக்குனர் கம் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அவர்களிடம் இருந்து பெற வேண்டும், இச்சான்றிதழ் பிரிவு 7, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர் (வேலை வாய்ப்புமுறைப்படுத்தல் மற்றும் சேவை கட்டுப்பாடு) சட்டம் 1996 ன் படி பெற வேண்டும்.
12. இந்திய அரசு அறிவிப்பு எண் N656, நாள் 24.11.1995 ன் படி இரண்டு அடுக்கு மற்றும் அதற்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் தூய் பெட்டி (Letter Delivery Box) பொருத்தப்பட வேண்டும்.